

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

மத்திய நுவரகம்பலாத்த பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, தேறிய சொத்துக்கள்/ உரிமை மூலதன மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச்சட்டத்தின் 172(1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உப பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புகளிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புகள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் மத்திய நுவரகம்பலாத்த பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையில் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### 1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பிரதேச சபை உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

### 1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் குறிப்பிடப்பட்ட தேவைகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளது.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குவதாக உள்ளது.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளது.

### 1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

#### 1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                                                                                   | சபையின் கருத்துரைகள்                                                                                            | பரிந்துரைகள்                                                                     |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------|
| (அ) பிரதேச சபைக்குரிய 03 கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்ட 03 காணிக் கூறுகளின் பெறுமதி மதிப்பீடு செய்யப்பட்டு ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்களின் கீழ் கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.                                                                                      | அந்த காணிகளின் பெறுமதியை மதிப்பிட்டு 2025 ஆம் ஆண்டின் இறுதிக் கணக்குகள் தயாரிக்கும் போது கணக்கீடு செய்யப்படும். | சபைக்குரிய ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்களின் கணக்கீடு செய்யப்படல் வேண்டும். |
| (ஆ) காகப் பாய்ச்சல் கூற்றில் முதலீட்டு செயற்பாடுகளின் கீழ் 2024 ஆம் ஆண்டின் போது ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்தலாக ரூபா 78,846,770 காண்பிக்கப்பட்ட போதும் ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்களின் பட்டோலையில் ரூபா 83,010,037 காண்பிக்கப்பட்டதன் காரணமாக | காகப் பாய்ச்சல் கூற்று தயாரிக்கும் போது இந்த விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்படும்.                           | சரியான பெறுமதி காண்பிக்கப்படல் வேண்டும்.                                         |

காகப் பாய்ச்சல் கூற்றில் ரூபா 4,163,267 குறைத்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.

#### 1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது அறிக்கைகள்

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                                                                                                                                                                    | சபையின் கருத்துரைகள்                                                                                     | பரிந்துரைகள்                                                                             |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------|
| (அ) வீதி விளக்கு இருப்பு பதிவேட்டின் பிரகாரம் 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறு எஞ்சியிருந்த வீதி விளக்கு உரித்தின் பெறுமதி ரூபா 268,450 ஆக இருந்த போதும் அத் திகதியில் தயாரிக்கப்பட்ட பரீட்சை மீதியின் அப் பெறுமதி ரூபா 222,060 ஆனமையால் ரூபா 46,390 வேறுபாடு காணப்பட்டது.                                                                                       | வீதி விளக்கு பதிவேடை சரியாக பேணிச் செல்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.                               | நேரொத்த அறிக்கை பட்டோலைகளுடன் இணக்கம் செய்து சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். |
| (ஆ) 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறு அறவிட வேண்டிய ஊழியர் கடன் மீதியில் உள்ளடக்கப்பட்ட 16 வருட அளவிலான காலம் முதல் அறவிடப்படாமல் காணப்படுகின்ற ஊழியர் கடன் மீதிகளின் கூட்டுப் பெறுமதி ரூபா 371,566 ஆக காண்பிக்கப்பட்ட போதிலும் அறவிடப்படாமல் காணப்படுகின்ற ஊழியர் கடன் பட்டோலையின் பிரகாரம் அப் பெறுமதி ரூபா 160,922 ஆனமையால் ரூபா 210,644 வேறுபாடு காணப்பட்டது. | ஊழியர் கடன் பதிவேடு மற்றும் பட்டோலைகள் பரீட்சித்து சரியாக நாளது வரையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். | நேரொத்த அறிக்கை பட்டோலைகளுடன் இணக்கம் செய்து சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். |

#### 1.7 இணங்காமைகள்

##### 1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

| சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு       | இணங்காமைகள்                                                                                                                                                                 | முகாமைத்துவத்தின் கருத்துரைகள்                                                                                                      | பரிந்துரைகள்                                                           |
|----------------------------------------------------------|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------|
| (அ) 1988 இன் பிரதேச சபைகள் (நிதி மற்றும் நிர்வாகம்) விதி |                                                                                                                                                                             |                                                                                                                                     |                                                                        |
| (i) 5(6) விதி                                            | குறித்துரைத்த கால எல்லையில் பிரதேச சபைக்கு அறவிட வேண்டியிருந்த ரூபா 51,638,631 ஆன சகல வருமானங்களும், ஏனைய கட்டணங்களையும் சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை. | சகல வருமானங்கள் மற்றும் ஏனைய கட்டணங்களை குறித்துரைத்த கால எல்லையின் போது அறவிடுவதற்குத் தேவையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது. | பிரதேச சபை நிதி நிர்வாக விதியின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். |

(ii) 218 ஆம் விதி

சபைக்குச் சொந்தமான சகல காணிகள் மற்றும் கட்டிடங்கள் வருடத்திற்கு ஒரு முறை மெய்மையாய்வு செய்யப்பட்டிருக்கவில்லை.

சபைக்குச் சொந்தமாக சகல காணிகள் மற்றும் கட்டிடங்கள் வருடத்திற்கு ஒரு தடவை மெய்மையாய்வு செய்வதற்கு உரிய விடயப் பொறுப்பு உத்தியோகத்தருக்கு ஆலோசனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி

## 2. நிதி மீளாய்வு

### 2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 6,497,815 ஆக இருந்ததுடன் அதற்கு எதிராக முன்னைய ஆண்டின் வருமானத்தை விஞ்சிய செலவினம் ரூபா 699,149 ஆகும்.

### 2.2 வருமான நிர்வாகம்

#### 2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கும், முன்னைய ஆண்டிற்கும் உரியதாக சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

| 2024                           |                                |                          |                         |                               | 2023                           |                          |                         |                               |  |
|--------------------------------|--------------------------------|--------------------------|-------------------------|-------------------------------|--------------------------------|--------------------------|-------------------------|-------------------------------|--|
| வருமானமான மூலம்                | மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம் | சிட்டையிடப்பட்ட வருமானம் | சேகரிக்கப்பட்ட வருமானம் | திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை | மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம் | சிட்டையிடப்பட்ட வருமானம் | சேகரிக்கப்பட்ட வருமானம் | திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை |  |
|                                | ரூபா                           | ரூபா                     | ரூபா                    | ரூபா                          | ரூபா                           | ரூபா                     | ரூபா                    | ரூபா                          |  |
| i. ஆதன வரியும் வரியும்         | 3,524,750                      | 3,919,936                | 3,496,348               | 1,171,985                     | 3,068,000                      | 4,374,187                | 4,294,437               | 794,834                       |  |
| ii. வாடகை                      | 11,726,797                     | 9,035,978                | 9,018,978               | 538,520                       | 9,148,384                      | 7,187,603                | 7,274,603               | 1,470,809                     |  |
| iii. அனுமதிப்பத் திரக் கட்டணம் | 1,298,350                      | 991,875                  | 901,175                 | 434,750                       | 1,242,200                      | 1,192,300                | 2,856,400               | 381,450                       |  |
| iv. ஏனைய வருமானம்              | 35,083,500                     | 35,723,912               |                         | 49,491,126                    | 37,810,917                     | 27,066,643               | 22,781,237              | 30,229,344                    |  |
|                                | -----                          | -----                    | -----                   | -----                         | -----                          | -----                    | -----                   | -----                         |  |
| மொத்தம்                        | 51,633,397                     | 49,671,701               | 13,416,501              | 51,636,381                    | 51,269,501                     | 39,820,733               | 37,206,677              | 32,876,437                    |  |
|                                | =====                          | =====                    | =====                   | =====                         | =====                          | =====                    | =====                   | =====                         |  |

## 2.2.2 வருமான சேகரித்தலின் செயலாற்றல்

சபையின் வருமான சேகரித்தலின் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புக்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                                      | சபையின் கருத்துரைகள்                                                    | பரிந்துரைகள்                                                |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------|-------------------------------------------------------------|
| <b>(அ) வீதவரியும் வரியும்</b>                                                                                                                                                                                                   |                                                                         |                                                             |
| (i) பிரதேச சபைகள் சட்டத்தின் 134(1) ஆம் பிரிவின் பிரகாரம் பிரதேச சபை அதிகாரப் பிரதேசத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட பிரதேசங்களை இனங்கண்டு வர்த்தமானியில் பிரசுரித்து ஆதனவரியை விதிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை. | இந்த ஆண்டின் போது மிகுதி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.                    | ஆதனவரி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.            |
| (ii) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிலுவை வியாபார வரி ரூபா 683,350 தொகையும், நிர்மாண வரிகள் ரூபா 53,250 தொகையும் மற்றும் வருமான வரி ரூபா 203,985 தொகையும் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை.          | நிலுவை வருமானத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.                 | நிலுவை வருமானத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். |
| <b>(ஆ) வாடகை</b>                                                                                                                                                                                                                |                                                                         |                                                             |
| 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு இறைச்சிக் கடைகள் மற்றும் வாராந்த சந்தை வாடகைக்கு வழங்கியதற்காக கிடைத்த ரூபா 486,520 அறவிடப்பட்டிருக்கவில்லை.                                                                                     | நிலுவைப் பணத்தை அறவிடுவதற்கு வழக்கு தொடரப்பட்டுள்ளது.                   | நிலுவை வாடகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.    |
| <b>(இ) ஏனைய வருமானம்</b>                                                                                                                                                                                                        |                                                                         |                                                             |
| (i) அறிவித்தல் பதாதைகளுக்காக அறவிட வேண்டிய ரூபா 410,000 மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆம் திகதி வரையிலும் அறவிடப் பட்டிருக்கவில்லை.                                                                                               | நிலுவை அறிவித்தல் பதாதை கட்டணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். | நிலுவை வருமானத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். |
| (ii) மாகாண சபையின் பிரதம செயலாளரிடம் இருந்தும், ஏனைய அதிகாரத் தரப்பினரிடம் இருந்தும் கிடைக்க வேண்டியிருந்த நீதிமன்றத் தண்டப்பணம் ரூபா 6,109,060 மற்றும் முத்திரைக் கட்டணம் ரூபா 27,382,066 அறவிடப்பட்டிருக்கவில்லை.             | அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.                                   | நிலுவை வருமானத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். |

### 3. செயற்பாட்டு மீளாய்வு

#### 3.1 சட்டத்தினால் கையளிக்கப்பட்ட பணிகளை நிறைவேற்றுவதில்

பிரதேச சபைகள் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் பொதுமக்கள் சுகாதாரம், பொது பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் பொது வீதிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், பொதுமக்களின் பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் நலன்புரி போன்ற சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                                  | சபையின் கருத்துரைகள்                            | பரிந்துரைகள்                                                 |
|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------|--------------------------------------------------------------|
| பிரதேச சபைகள் சட்டத்தின் 126 ஆம் பிரிவின் கீழ் 30 பிரதான விடயங்களை நிறைவேற்றுவதற்காக உபவிதிகள் விதிக்க வேண்டியிருந்த போதிலும் 2024 திசம்பர் 31 ஆம் திகதி வரையிலும் அந்த விடயங்களுக்காக உபவிதிகள் விதிக்கப்பட்டிருக்கவில்லை. | இது தொடர்பாக மிகுதி நடவடிக்கைகள் எடுக்கப்படும். | உபவிதிகளை விதித்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். |

#### 3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                                                                                 | சபையின் கருத்துரைகள்                                                                   | பரிந்துரைகள்                                                   |
|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------|
| (அ) பிரதேச சபைக்குக் காணப்படுகின்ற 26 காணிகள் மற்றும் சபை அதிகாரப் பிரதேசத்தில் உள்ள 86 மயான நிலங்கள் பிரதேச செயலகத்திற்கு சொந்தமாகக் காணப்பட்ட போதும் அந்த சொத்துக்களை பிரதேச சபைகள் சட்டத்தின் 127 மற்றும் 128 ஆம் பிரிவுகளின் பிரகாரம் சபைக்கு கையேற்றிருக்கவில்லை      | காணிகள் மற்றும் மயான நிலங்களை கையேற்பதற்காக மிகுதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. | பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். |
| (ஆ) மீளாய்வாண்டின் இறுதியில் காணப்பட்ட அறவிட வேண்டிய ஊழியர் கடன் மீதிகளின் கூட்டுமொத்தமான ரூபா 1,903,940 இற்கு இடையே 16 வருடங்கள் முதல் கொண்டு வரப்படுகின்ற ரூபா 371,566 கடன் மீதியும் ஆகும். அந்த கடன் மீதிகளை அறவிடுவதற்கு போதியளவான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. | கருத்து தெரிவிக்கப்பட வில்லை.                                                          | நிலுவை ஊழியர் கடனை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.   |

#### 3.3 சர்ச்சைக்குரிய தன்மையிலான கொடுக்கல் வாங்கல்கள்

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                       | சபையின் கருத்துரைகள்                                                                      | பரிந்துரைகள்                                                          |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------|
| சபையின் ஒட்டுமொத்த வருமானம் சேகரிக்கும் செயலாற்றல், நிலுவை வருமானம் கடன்பட்டோர் மீதி அறவிடல், அறிக்கையிடலில் நலிவான மட்டத்தில் காணப்பட்டமை மற்றும் முகாமைத்துவம் | நிர்வாகக் குழுவிற்கு சமர்ப்பித்து பெறப்பட்ட தீர்மானத்திக் பிரகாரம் இந்த நிலுவைப் பணம் சரி | நிலுவை வருமானத்தை பதிவளிக்கும் போது பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் |

|                                                                                                                                                                                                                                                                                                |                                      |                               |          |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------|-------------------------------|----------|
| உரிய சரியான மேற்பார்வை செய்யாமையின் காரணமாக 09 வருடங்களுக்கு அண்மித்த காலம் முதல் கொண்டு வரப்படுகின்ற நிலுவை வருமான மீதிகளின் கூட்டுப் பெறுமதி ரூபா 2,738,483 பிரதேச சபைகள் சட்டத்தின் 182 ஆம் பிரிவிற்கு இணங்காத வகையில் 2024 ஆம் ஆண்டின் போது பதிவழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. | செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. | நடவடிக்கை நடவடிக்கை வேண்டும். | எடுத்தல் |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------|-------------------------------|----------|

### 3.4 மனிதவள முகாமைத்துவம்

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                                                                    | சபையின் கருத்துரைகள்                                                                                                  | பரிந்துரைகள்                                                                            |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------------------------|
| (அ) 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு சபையில் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினரில் 04 பதவிகளுக்கு உரிய 10 உத்தியோகத்தர்களின் மிகையும், 08 பதவிகளுக்குரிய 10 உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையும் காணப்பட்டது.                                                          | ஊழியர் வெற்றிடங்களை நிரப்புமாறு உள்ளூராட்சித் திணைக்களத்தின் மூலம் மாகாண அரசாங்க ஆணைக்குழுவிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. | அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினரின் கட்டமைப்பில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். |
| (ஆ) 1994 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பிரதேச சபையின் ஊழியர்களுக்காக பிரதேச சபையில் சேவைக்காக வருகை தந்த 18 உத்தியோகத்தர்கள் 07 வருடம் முதல் 20 வருடங்கள் வரையிலான காலம் இடம் மாற்றல் இன்றி பிரதேச சபையில் கடமைகளை நிறைவேற்றுகின்றனர். | கருத்து தெரிவிக்கப்படவில்லை.                                                                                          | வருடாந்த இடமாற்றல் கொள்கையைப் பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.              |

### 3.5 வாகன முறைமை முகாமைத்துவம்

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                             | சபையின் கருத்துரைகள்                                                                                           | பரிந்துரைகள்                                                                                                                    |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------------------------------------------|
| (அ) 2016 திசெம்பர் 29 ஆந் திகதி இலக்கம் 30/2016 என்ற அரசு நிர்வாக சுற்றறிக்கையின் 3.1 ஆம் பந்தியின் பிரகாரம் பிரதேச சபைக்குரிய 14 வாகனங்கள் தொடர்பாக எரிபொருள் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டிருக்கவில்லை.  | விரைவாக எரிபொருள் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.                                             | அரசு நிர்வாக சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.                                                              |
| (ஆ) 2018 மார்ச் 19 ஆம் திகதிய இலக்கம் 01/2018 என்ற திறைசேரி செயலாளரின் சொத்துக்கள் முகாமைத்துவ சுற்றறிக்கையின் 02(ஆ) பந்தியின் பிரகாரம் மற்றும் 2015 யூலை 10 ஆந் திகதிய இலக்கம் 02/2015 என்ற அரசு நிதி | வாகனங்களைவ ிற்றுத் தீர்ப்பதற்கு உரிய 2024 யூன் 05 ஆந் திகதிய இயந்திரப் பொறியியலாளரின் அறிக்கை பெறப்பட்டுள்ளது. | திறைசேரி செயலாளரின் சொத்துக்கள் முகாமைத்துவ சுற்றறிக்கை மற்றும் அரசு நிதி சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். |

சுற்றறிக்கையின் மூலம்  
வழங்கப்பட்டிருந்த  
ஆலோசனையைப் பின்பற்றி  
பாவனையில் இருந்து அகற்றப்பட்டு  
01 வருடம் முதல் 14  
வருடங்களுக்கு மேற்பட்ட காலம்  
கடந்திருந்த 10 வாகனங்களை  
விற்பனைத் தீர்ப்பதற்கு பிரதேச  
சபையால் 2024 ஆம் ஆண்டின்  
போதும் நடவடிக்கை  
எடுக்கப்பட்டிருக்கவில்லை.

#### 4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

##### 4.1 வருடாந்த செயல்நடவடிக்கைத் திட்டம்

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                          | சபையின் கருத்துரைகள்                                                                    | பரிந்துரைகள்                                                |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------|
| சபையினால் விதிக்கப்பட்டிருந்த உப விதிகளின் பிரகாரம் நிறைவேற்ற வேண்டியிருந்த இலக்குகளுக்காக மீளாய்வாண்டிற்காக செயல் நடவடிக்கைத் திட்டம் தயாரிக்கப் பட்டிருக்கவில்லை. | எதிர் காலத்தில் செயல் நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். | வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டம் தயாரிக்கப்படல் வேண்டும். |

##### 4.2 சுற்றாடல் பிரச்சினைகள்

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                                                                                 | சபையின் கருத்துரைகள்                                                                           | பரிந்துரைகள்                                                   |
|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------|
| உக்காத கழிவுப் கழிவுப் பொருள் கூறுகளாக்கும் இயந்திரம் 2023 ஆம் ஆண்டு முதல் செயலிழந்த நிலையில் காணப்பட்ட போதும் அந்த இயந்திரத்தை பழுது பார்க்காமையினால் பொழுத்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை அகற்றுதல் முறையற்ற வகையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. | கழிவுப் பொருள்களை கூறுகளாக்கும் இயந்திரத்தைப் பழுது பார்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. | கழிவுப் பொருள் முகாமைத்துவம் முறையாக மேற்கொள்ளப்படல் வேண்டும். |

##### 4.3 நிலைபேறான அபிவிருத்தி இலக்கு

| கணக்காய்வு அவதானிப்புக்கள்                                                                                                                                                                       | சபையின் கருத்துரைகள்                                                                                                       | பரிந்துரைகள்                                                                                           |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------------------------------------------------|
| சபையினால் நிலைபேறான அபிவிருத்தி நோக்குகள் மற்றும் இலக்குகள் இனங்காணப்பட்டிருந்த போதிலும் அவற்றை அளவிடுவதற்கான ஒழுங்கு விதிகள் காணப்படாமையினால் அதற்கான குறிகாட்டிகள் இனங்காணப்பட்டிருக்க வில்லை. | நிலைபேறான அபிவிருத்தி நோக்குகள் மற்றும் இலக்குகளை அடைந்து கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும். | நிலைபேறான அபிவிருத்தி நோக்குகள் மற்றும் இலக்குகளை அடைந்து கொள்வது தொடர்பாக ஒழுங்குபடுத்துதல் வேண்டும். |